

B 931

BCM1

B.Ed. DEGREE EXAMINATION, MAY 2011

(For the candidates admitted during the academic year
2008–2009)

Optional Subject : COMMERCE AND ACCOUNTANCY –
Paper – I

Time : 3 hours

Maximum marks : 75

PART I — (10 × 2 = 20 marks)

Answer any TEN questions.

Each answer should not exceed half a page.

Each answer carries 2 marks.

1. Differentiate aims and objectives of teaching.

கற்பித்தலின் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களை வெறுபடுத்துக.

2. What is objective-based evaluation?

நோக்க அடிப்படை மதிப்பீடு என்றால் என்ன?

3. Write the uses of average.

சராசரியின் பயன்களை எழுதுக.

4. What is globalization?

உலகமயமாக்குதல் என்றால் என்ன?

5. What is E-Commerce?

இணைய வழி வணிகம் என்றால் என்ன?

6. What are the advantages of review?

மீன்பார்வையின் பயன்கள் யாவை?

7. Why do we require blue print in evaluation?

மதிப்பீட்டிற்கு வினாவடிவ அமைப்பு நமக்கு ஏன் தேவைபடுகிறது?

8. What is a transaction?

நடவடிக்கை என்றால் என்ன?

9. Differentiate measurement and evaluation.

அளவிடுதலை மற்றும் மதிப்பீட்டுடன் வேறுபடுத்துக.

10. Mention the major categories of objective test.

புறய வகை வினாவின் வகைகளைக் கூறுக.

11. Explain FEMA.

FEMA விவரிக்கவும்.

12. What is privatization?

தனியார்மயமாக்கல் என்றால் என்ன?

PART II — ($5 \times 5 = 25$ marks)

Answer any FIVE questions.

Each answer should not exceed 1 page.

Each answer carries 5 marks.

13. Explain the interrelationship among objectives, learning experiences and evaluation.

நோக்கங்கள், கற்றல் அனுபவங்கள் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பினை விவரிக்கவும்.

14. Explain the importance of continuous evaluation.

தொடர் மதிப்பீட்டின் முக்கியத்துவத்தினை விவரிக்கவும்.

15. Explain the positive and negative aspects of World Trade Organisation.

உலக வியாபார அமைப்பின் சாதக, பாதக நிலைமைகளை விவரிக்கவும்.

16. Explain the steps of a blue print.

ஒரு வினா வடிவ அமைப்பிற்குட்பட்ட படிநிலைகளை விவரிக்கவும்.

17. Narrate the functions of WTO.

WTO-இன் செயல்களை குறிப்பிடுக.

18. How can you develop social values through teaching commerce?

வணிகவியல் கற்பித்தலின் மூலம் எவ்வாறு சமுதாயப் பண்புகளை வளர்ப்பீர்கள்?

19. Explain the kinds of achievement test.

அடைவுச் சோதனையின் வகைகளை விவரிக்கவும்.

20. Why should we provide assignments to students?

மாணவர்களுக்கு ஒப்படைப்புகள் அளிக்கப்படவேண்டியது ஏன்?

PART III — (2 × 15 = 30 marks)

Answer BOTH the questions.

Each answer should not exceed 3 pages.

Each answer carries 15 marks.

21. (a) What are the needs for preparation of lesson plan?

Prepare a lesson plan to teach a unit from 'Accountancy'.

பாடத்திட்டம் தயாரிப்பதன் தேவைகள் யாவை? கணக்கியல் கற்பிக்க ஓர் பாடத்திட்டம் தயாரிக்கவும்.

Or

- (b) “More learning, quick learning and long retention are the importance of teaching aids”- Discuss.

“அதிகமாக கற்றல், விரைவாகத் கற்றல் மற்றும் நீண்ட நினைவில் நிறுத்தல் ஆகியவை கற்பித்தல் துணைக்கருவிகளின் முக்கியத்துவங்கள் ஆகும்” – விவாதிக்கவும்.

22. (a) Explain the principles of curriculum organization.

கல்வி ஏற்பாட்டிலுள்ள கோட்பாடுகளை விவரிக்கவும்.

Or

(b) Explain the objectives of teaching commerce at the school level.

பள்ளி அளவில் வணிகவியல் கற்பித்தலின் குறிக்கோள்களை விவரிக்கவும்.
